

தல கிரீடேசு/புதிய பாடத்திட்டம்/New Syllabus

NEW

தொகுதிக்காரன்	I
கணக்கீடு	I
Accounting	I

33 T I

புது டெக்சி
இரண்டு மணித்தியாலம்
Two hours

சுட்டெண் :

4

3. கொடுக்கல் வாங்கல்கள் 1, 2, 3, 4 ஆகியவற்றின் தேறிய விளைவினைப் பிரதிபலிக்கும் கணக்கீட்டுச் சமன்பாடு எது?

சொத்துக்கள் (ரூ.'000) = பொறுப்புக்கள் (ரூ.'000) + உரிமையான்மை (ரூ.'000)

(1)	+ 800	+ 550	+ 250	
(2)	+ 800	+ 500	+ 300	
(3)	+ 850	+ 550	+ 300	
(4)	+ 1 000	+ 700	+ 300	
(5)	+ 1 000	+ 750	+ 250	(.....)

4. இவ்வணிகமானது கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக்கணக்கினைப் பராமரிக்குமாயின் கொடுக்கல்வாங்கல் 5 இனைப் பதிவுதற்கான சரியான இரட்டைப் பதிவு எது?

	வரவு (ரூ.'000)	செலவு (ரூ.'000)
(1) கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கு	800	
விற்பனைக் கணக்கு		800
(2) கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கு	864	
விற்பனைக் கணக்கு		864
(3) கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கு	800	
VAT செலவுக் கணக்கு	64	
விற்பனைக் கணக்கு		864
(4) கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கு	864	
விற்பனைக் கணக்கு		800
VAT கட்டுப்பாட்டுக் கணக்கு		64
(5) கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கு	800	
VAT செலவுக் கணக்கு	64	
விற்பனைக் கணக்கு		800
VAT கட்டுப்பாட்டுக் கணக்கு		64
		(.....)

5. 31.01.2020 இல் முடிவடையும் மாதத்திற்கான இவ்வணிகத்தின் மொத்த இலாபம் மற்றும் தேறிய இலாபம் எது?

	மொத்த இலாபம் (ரூ.'000)	தேறிய இலாபம் (ரூ.'000)
(1)	300	230
(2)	300	260
(3)	300	270
(4)	364	294
(5)	364	324
		(.....)

6, 7 ஆகிய வினாக்களுக்கு விடையளிப்பதற்குப் பின்வரும் தகவல்களைப் பயன்படுத்துக.

வணிகமொன்றானது தனது அனைத்துக் காசு கொடுக்கல் வாங்கல்களையும் வங்கி நடைமுறைக் கணக்கொன்றினூடாக மேற்கொள்கின்றது. இவ்வணிகத்தின் 2020 பெப்ரவரி மாதத்திற்கான காசுக் கணக்கு மற்றும் வங்கிக் கூற்றுகளின் இறுதி மீதிகளில் எதுவித வேறுபாடுகளும் இருக்கவில்லை. எனினும், 31.03.2020 இலுள்ள காசுக்கணக்கு மீதி ரூ. 500 000 ஆனது அத்திகதியிலுள்ள வங்கிக்கூற்று மீதியுடன் இணங்கவில்லை. மார்ச் மாதத்திற்கான வங்கிக்கூற்றானது 03.04.2020 இல் பெறப்பட்டுள்ளதுடன் அதனைப் பரிசீலிக்கும் போது பின்வருவன வெளிப்பட்டுள்ளன.

- A - 29.03.2020 இல் வைப்பிலிடப்பட்ட ரூ. 100 000 காசோலையொன்று இன்னமும் வசூலிக்கப்படவில்லை.
- B - நிலையான கட்டளைக்கமையச் செலுத்தப்பட்ட மார்ச் மாதத்திற்கான கடன் துவணைக்கட்டணம் ரூ. 30 000 ஆகும் (இது வட்டிச் செலவு ரூ. 12 000 இனையும் உள்ளடக்கியுள்ளது.)
- C - 30.03.2020 இல் வங்கியில் வைப்பிலிடப்பட்ட ரூ. 80 000 காசோலையொன்று 31.03.2020 இல் மறுக்கப்பட்டுள்ளது.
- D - முதலீட்டு வருமானம் ரூ. 120 000 ஆனது நேரடியாக வங்கிக்கணக்கில் செலவு வைக்கப்பட்டுள்ளது.

தேரடி வைப்புகள், நிலையான கட்டளைக் கொடுப்பனவுகள், மறுக்கப்பட்ட காசோலைகள் என்பன வங்கிக் கூற்று பெறப்பட்டபின் மட்டுமே புத்தகங்களில் பதியப்படுகின்றன.

மேலேயுள்ள 'A', 'C' உருப்படிகளானவை வணிகத்தின் இரண்டு கடன்பட்டோர்களின் நிலுவை மீதிகளைத் தீர்த்துக் கொள்வதற்காக அவர்களிடமிருந்து பெறப்பட்ட காசோலைகளைக் குறிக்கின்றன.

6. 31.03.2020 இலுள்ளவாறான திருத்திய காகக்கணக்கு மீதி மற்றும் வங்கிக்கூற்று மீதி:
திருத்திய காகக்கணக்கு மீதி (ரூ.'000) வங்கிக்கூற்று மீதி (ரூ.'000)

(1)	410	510
(2)	510	410
(3)	510	510
(4)	590	410
(5)	590	510

(.....)

7. 2020 மார்ச் மாதத்திற்கான இலாபத்திலும் 31.03.2020 இலுள்ளவாறான கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கு மீதியிலும் A, B, C, D உருப்படிகளினால் ஏற்படும் தேறிய விளைவு எது?

இலாபத்தில் அதிகரிப்பு (ரூ.'000) கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக்கணக்கு மீதியில் அதிகரிப்பு/(குறைவு) (ரூ.'000)

(1)	90	(100)
(2)	90	(20)
(3)	108	(20)
(4)	108	80
(5)	120	80

(.....)

8. கணக்கிட்டு எண்ணக்கருக்களின் பிரயோகம் தொடர்பில் பின்வரும் கூற்றுக்களில் எது/வை சரியானது /சரியானவை?

- A - கடன்பட்டோர் மற்றும் கடன்கொடுத்தோரை இனங்காண்பதற்கான அடிப்படையானது அட்டுறு எண்ணக்கருவினால் வழங்கப்படுகிறது.
B - இருப்புக்களை கிரயத்தினதும் தேறிய தேறக்கூடிய பெறுமதியினதும் குறைந்த பெறுமதியில் அளவிடுவதற்கான அடிப்படையானது இணைதல் எண்ணக்கருவினால் வழங்கப்படுகிறது.
C - நிதிநிலைமைக்கூற்றில் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை நடைமுறை மற்றும் நடைமுறையல்லாதவையாக வகைப்படுத்துவதற்கான அடிப்படையானது தொடர்ந்து இயங்கும் எண்ணக்கருவினால் வழங்கப்படுகிறது.

- (1) A மாதிரம் (2) B மாதிரம் (3) C மாதிரம்
(4) A, B மாதிரம் (5) A, B, C ஆகிய எல்லாம் (.....)

9. தோற்றத்திலும் பரக்கக் கருத்து முக்கியம் எனும் எண்ணக்கருவின் பிரயோகத்தினைப் பின்வரும் கணக்கிட்டுச் செயன்முறைகளுள் எது / வை பிரதிபலிக்கின்றது / பிரதிபலிக்கின்றன?

- A - நிறுவனமொன்றினால் செலுத்தவேண்டிய வருமான வரியினைப் பொறுப்பொன்றாக இனங்காணல்
B - குத்தகை கொள்வோனின் நிதிக்கூற்றுக்களில் 'சொத்துப்பாவனை உரிமை'யினைச் சொத்தொன்றாக இனங்காணல்
C - நிறுவனமொன்றின் உறுதியான கடப்பாடு ஒன்றினை அதன் பொறுப்பாக இனங்காணல்

- (1) A மாதிரம் (2) B மாதிரம் (3) C மாதிரம்
(4) B, C மாதிரம் (5) A, B, C ஆகிய எல்லாம் (.....)

10. நாதன் ரேடர்ஸ் தமது செயற்பாடுகளை 01.04.2020 இல் ஆரம்பித்துள்ளது. 2020 ஏப்ரல் மாதத்திற்கான பின்வரும் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.

மூலப்பதிவேடுகளின் மொத்தம்: ரூ.'000	ஏனைய தகவல்கள்: ரூ.'000
விற்பனை நாளேடு 220	விற்பனைக்கிரயம் 110
கொள்வனவு நாளேடு 200	செயற்பாட்டுச் செலவுகள் (கழிவுகள் தவிர) 60
விற்பனைத் திரும்பல் நாளேடு 20	பெற்ற வியாபாரக் கழிவுகள் 20
கொள்வனவுத் திரும்பல் நாளேடு 10	அனுமதித்த வியாபாரக் கழிவுகள் 8
	பெற்ற காகக் கழிவுகள் 5
	அனுமதித்த காகக் கழிவு 10

2020 ஏப்ரல் மாதத்திற்கான இனங்காணப்பட்ட மொத்த வருமானம் மற்றும் மொத்தச் செலவுகள்:

மொத்த வருமானம் (ரூ.'000)	மொத்தச் செலவுகள் (ரூ.'000)
(1) 200	170
(2) 205	170
(3) 205	180
(4) 220	180
(5) 225	188

(.....)

11. மலரவன் என்பவர் முகக்கவசங்களினை உற்பத்தி செய்வதற்கு 01.04.2020 இல் வணிகமொன்றை ஆரம்பித்தார். இவ்வணிகமானது 31.03.2021 இல் முடிவடையும் வருடத்தில் 12 000 முகக்கவசங்களை உற்பத்திசெய்ய எதிர்பார்க்கிறது. இவ்வருடத்திற்கான பாதிடப்பட்ட உற்பத்தி மேந்தலைக் கிரயங்கள் ரூ. 360 000 ஆகும்.

பின்வரும் உண்மைப்பான கிரயங்கள் 2020 ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்டுள்ளன.

தணிக்கான கிரயம் (அலகொன்றிற்கு)	ரூ. 60
நேர்ச் செழுமுறைக் கிரயம் (அலகொன்றிற்கு)	ரூ. 20
உற்பத்தி மேந்தலைக் கிரயங்கள்	ரூ. 30 000
உற்பத்தியில்லா மேந்தலைக் கிரயங்கள்	ரூ. 20 000

ஏப்ரல் மாதத்தில் 1 000 அலகுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதுடன் 800 அலகுகள் அலகொன்றிற்கு ரூ.150 படி விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2020 ஏப்ரல் மாதத்திற்கான இலாபம் மற்றும் 30.04.2020 இலுள்ளபடி முடிவுப்பொருள் இருப்பின் கிரயம்:

மாதத்திற்கான இலாபம் (ரூ.)	இருப்பின் கிரயம் (ரூ.)
(1) 6 000	16 000
(2) 6 000	22 000
(3) 12 000	16 000
(4) 12 000	22 000
(5) 16 000	26 000

(.....)

12. நிறுவனமொன்று 31.03.2020 இல் முடிவடைந்த வருடத்திற்கான இலாபமாக ரூ.150 000 இனை அறிக்கையிட்டுள்ளது. எனினும், அதன்பின்னர் செய்யப்பட்ட பரிசீலனையின்போது பின்வரும் வழுக்களை கணக்கீட்டு புத்தகங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

- 2020 மார்ச் மாதத்திற்கான மொத்தக் கடன் விற்பனைகள் ரூ. 650 000 ஆனது விற்பனைக் கணக்கிலும் கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கிலும் ரூ. 560 000 ஆகப் பதியப்பட்டுள்ளது.
- வியாபாரக் கடன்பட்டோருக்கு அனுமதித்த காகக் கழிவு ரூ. 20 000 ஆனது கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கில் மாததிரம் பதியப்பட்டுள்ளது.
- வங்கி வைப்பொன்றிலிருந்து பெறப்பட்ட ரூ. 25 000 வட்டி வருமானமானது வட்டிச் செலவுகள் கணக்கில் செலவு வைக்கப்பட்டுள்ளது. எனினும் இத்தொகையானது காகக்கணக்கில் சரியாகப் பதியப்பட்டுள்ளது.
- இவ்வருடத்திற்கான மோட்டார் வாகனங்களின் பெறுமானத்தேய்வான ரூ. 30 000 இற்கு இன்னமும் ஏற்பாடு செய்யப்படவில்லை.

மேற்படி வழுக்களைத் திருத்திய பின்னர், 31.03.2020 இல் முடிவடைந்த வருடத்திற்கான சரியான இலாபம் எது?

- (1) ரூ. 165 000 (2) ரூ. 190 000 (3) ரூ. 210 000
(4) ரூ. 215 000 (5) ரூ. 235 000

(.....)

13. விளையாட்டுக் கழகமொன்றின் 31.03.2020 இல் முடிவடைந்த வருடத்திற்கான தகவல்கள் பின்வருமாறு.

	ரூ.
● இவ்வருடத்திற்காக இனங்காணப்பட்ட சந்தா வருமானம்	300 000
● இவ்வருடத்தில் பதிவுரிக்கப்பட்ட கடந்த வருட நிலுவைச் சந்தா	50 000
● விளையாட்டு உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காகப் பெறப்பட்ட நன்கொடை (இவற்றுள் ரூ. 100 000 ஆனது 31.03.2020 இல் விளையாட்டு உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.)	500 000
● இவ்வருடத்தில் விளையாட்டு மைதான வாடகையின் மிகுதித் தொகை பெறப்பட்டது. (இது தொடர்பில் 30.03.2019 இல் ரூ. 150 000 முற்பணமாகப் பெறப்பட்டது.)	100 000

நன்கொடையில் பயன்படுத்திய தொகையை மாததிரம் வருடத்துக்கான வருமானமாக இனங்காண்பது விளையாட்டுக் கழகத்தின் கொள்கையாகும்.

மேற்படி உருப்படிகளின் காரணமாக 31.03.2020 இலுள்ளவாறான விளையாட்டுக்கழகத்தின் திரண்ட நிதி மீதியில் ஏற்படும் அதிகரிப்பு:

- (1) ரூ. 350 000 (2) ரூ. 450 000 (3) ரூ. 500 000
(4) ரூ. 600 000 (5) ரூ. 900 000

(.....)

14. பின்வரும் கூற்றுக்களில் எவை பங்குடமை தொடர்பில் சரியானவை?

- A - பங்குடமையானது நிதிக் கூற்றுக்களைத் தயாரிக்கும் போது கணக்கிட்டு நியமங்களைப் பின்பற்றக்கூடாது.
 B - பங்காளர்கள் என்ற வகையில் வணிகத்தின் முகாமைக்கு பங்களிப்புச் செய்யும்போது அவர்களுக்குச் செலுத்தப்படும் சம்பளங்கள் பங்குடமையின் செலவுகளாகக் கொள்ளப்படுகின்றன.
 C - எழுத்து மூலமான உடன்படிக்கையொன்றில், பங்காளர்கள் தமது மூலதனப் பங்களிப்பு விகிதத்தின் அடிப்படையில் இலாப நட்டங்களைப் பகிர் இணங்க முடியும்.
 D - பங்குடமையின் உடமையில் மாற்றமொன்று ஏற்படும்போது அதன் நன்மதிப்பானது மதிப்பிடப்படுகின்றது.
- (1) B, C மாதிரம் (2) C, D மாதிரம் (3) A, B, D மாதிரம்
 (4) A, C, D மாதிரம் (5) B, C, D மாதிரம் (.....)

15, 16 ஆகிய வினாக்களுக்கு விடையளிப்பதற்குப் பின்வரும் தகவல்களைப் பயன்படுத்துக.

மீனா, ராதா ஆகியோரால் நடாத்தப்படும் பங்குடமையின் நிபந்தனைகள் பின்வருமாறு:

- மீனா, ராதா ஆகியோருக்கிடையில் இலாப, நட்டப் பகிர்வு விகிதமானது முறையே 3 : 2 ஆகும்.
- மீனா, ராதா ஆகியோர் வருடாந்தச் சம்பளமாக முறையே ரூ. 450 000, ரூ. 350 000 இற்கு உரித்துடையவர்கள்.

ஏனைய தகவல்கள்:

நடைமுறைக் கணக்கின் செலவு மீதிகள்:

	31.03.2020 இல் (ரூ.'000)	31.03.2019 இல் (ரூ.'000)
மீனா	600	250
ராதா	480	200

31.03.2020 இல் முடிவடைந்த வருடத்தில் செலுத்திய சம்பளங்கள் மற்றும் பற்றிய சரக்கு:

	மீனா (ரூ.'000)	ராதா (ரூ.'000)
சம்பளங்கள்	300	200
பற்றிய சரக்கு	100	120

ராதாவினால் பங்குடமைக்குக் கொடுக்கப்பட்ட கடனுக்காகச் செலுத்த வேண்டிய வருடாந்த வட்டி ரூ. 50 000 ஆனது அவரின் நடைமுறைக்கணக்கில் செலவு வைக்கப்பட்டுள்ளது.

15. 31.03.2020 இல் முடிவடைந்த வருடத்திற்கான பங்குடமையின் இலாபம்:

- (1) ரூ. 500 000 (2) ரூ. 850 000 (3) ரூ. 1 250 000
 (4) ரூ. 1 300 000 (5) ரூ. 1 350 000 (.....)

16. 31.03.2020 இல் முடிவடைந்த வருடத்திற்கான ராதாவிற்குப் பகிர்வு செய்யப்பட்ட மொத்த இலாபம்:

- (1) ரூ. 200 000 (2) ரூ. 250 000 (3) ரூ. 280 000
 (4) ரூ. 550 000 (5) ரூ. 600 000 (.....)

17. பின்வரும் கூற்றுக்களில் எது/எவை LKAS 16 (ஆதனம், பெற்றி மற்றும் உபகரணங்கள்) இன்படி சரியானது / சரியானவை?

- A - காலப்பகுதி ஒன்றிற்கான பெறுமானத்தேய்வுத் தொகையானது எப்பொழுதும் இலாப நட்டத்தில் இனங்காணப்படல் வேண்டும்.
 B - ஆதனம், பெற்றி மற்றும் உபகரணத்தின் உருப்படியானது ஆரம்ப இனங்காணலில் கிரயத்தில் அளவிடப்படல் வேண்டும்.
 C - நடைமுறை வருடத்தில் சொத்தொன்றை மீள்மதிப்பீடு செய்யும்போது ஏற்படும் மிகையானது, அச்சொத்திற்கு முன்னைய மீள்மதிப்பீட்டுக் குறை இல்லாத நிலையில் ஏனைய முற்றுமடங்கிய வருமானத்தில் இனங்காணப்படல் வேண்டும்.

- (1) A மாதிரம் (2) C மாதிரம் (3) A, B மாதிரம்
 (4) B, C மாதிரம் (5) A, B, C ஆகிய எல்லாம் (.....)

18. வரையறுத்த அளவிடப் பொதுக்கம்பனியின் 31.03.2020 இல் முடிவடைந்த வருடத்திற்கான நிதிக் கூற்றுக்களானது 15.06.2020 இல் இயக்குநர்களால் விநியோகிப்பதற்காக அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. பின்வரும் நிகழ்வுகளானது 31.03.2020 இலிருந்து 15.06.2020 காலப்பகுதியில் கம்பனியில் இடம்பெற்றுள்ளன.

- A - 31.03.2020 இலுள்ளவாறு ரூ. 5 மில்லியன் கொண்டு செல் தொகையினைக் கொண்டுள்ள இயந்திரமொன்றானது 15.04.2020 இல் இடம்பெற்ற தீ விபத்தின் காரணமாக முற்றாக அழிவடைந்துள்ளது.
 B - 31.03.2020 இலுள்ளவாறு ரூ. 800 000 வியாபார கடன்பட்டோரொருவர் 10.05.2020 இல் நீதிமன்றத்தினால் முறிவடைந்துள்ளவராகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார்.
 C - 10.06.2020 இல் ரூ. 10 மில்லியன் பங்குகளின் பொது வழங்கலானது செய்யப்பட்டுள்ளது.

LKAS 10 (அறிக்கையிடும் காலத்திற்குப் பின்னான நிகழ்வுகள்) இன்படி 31.03.2020 இல் முடிவடைந்த வருடத்திற்கான கம்பனியின் சீராக்கம் செய்யமுடியாத நிகழ்வாக / நிகழ்வுகளாக மேற்கூறியவற்றில் எது / எவை கருதப்படல் வேண்டும்?

- (1) A மாதிரம் (2) C மாதிரம் (3) A, C மாதிரம்
 (4) B, C மாதிரம் (5) A, B, C ஆகிய எல்லாம் (.....)

19. LKAS 7 (காகப் பாய்ச்சல் கூற்று) இன்படி பின்வருவனவற்றுள் எது / எவை உற்பத்தி நிறுவனமொன்றின் நிதி நடவடிக்கைகளிலிருந்தான காகப்பாய்ச்சல்களாக வகைப்படுத்தப்படல் வேண்டும்?
- A - வேறு நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட சாதாரண பங்குகளுக்காக பங்குலாபமாகப் பெற்ற காக
- B - வேறு நிறுவனங்களின் தொகுதிக்கடன்களைக் கொள்வனவு செய்வதற்கு செலுத்தப்பட்ட காக
- C - குத்தகைப் பொறுப்பு ஒன்றினைத் தீர்ப்பதற்காகச் செலுத்தப்பட்ட காக
- (1) B மாதிரி (2) C மாதிரி (3) A, B மாதிரி
(4) B, C மாதிரி (5) A, B, C ஆகிய எல்லாம் (.....)
20. வரையறுத்த சுகந்தன் பொதுக்கம்பனியானது 01.01.2020 இல் இயந்திரமொன்றை ரூ. 2 500 000 இற்கு உற்பத்தி நடவடிக்கைகளில் பயன்படுத்துவதற்காகக் கொள்வனவு செய்துள்ளது. இது தொடர்பில் பின்வரும் கிரயங்களும் கம்பனியில் ஏற்பட்டுள்ளன.
- | | |
|---|---------|
| | ரூ.'000 |
| இடத்தைத் தயார்படுத்துவதற்கான கிரயம் | 200 |
| நிறுவதற் கிரயம் | 350 |
| தீக் காப்புறுதிக்கான வருடாந்தக் கட்டணம் | 275 |
| ஆரம்ப இயங்கல் சோதனைக்கான கிரயம் | 250 |
- ஆரம்ப இயங்கல் சோதனையின்போது உற்பத்தி செய்யப்பட்ட உருப்படிங்களின் விற்பனைகளிலிருந்து பெற்ற தேறிய தொகை ரூ. 50 000 ஆகும்.
- LKAS 16 (ஆதனம், பொறி, உபகரணங்கள்) இன்படி இனங்காணலின் போது இந்த இயந்திரத்தின் கிரயம் எது?
- (1) ரூ. 3 050 000 (2) ரூ. 3 250 000 (3) ரூ. 3 300 000
(4) ரூ. 3 525 000 (5) ரூ. 3 575 000 (.....)
21. வரையறுத்த சுகந்தன் பொதுக்கம்பனியானது 01.04.2017 இல் ரூ. 8 000 000 இற்கு இயந்திரமொன்றைக் கொள்வனவு செய்தது. அதன் மதிப்பிடப்பட்ட பயன்தகு ஆயுட்காலம் மற்றும் எஞ்சிய பெறுமதியானது முறையே 8 வருடங்கள் மற்றும் ரூ. 1 600 000 ஆக இருந்தது. அச்சொத்தின் பயன்தகு ஆயுட்காலமும் எஞ்சிய பெறுமதியும் 01.04.2019 இல் மீள் மதிப்பிடப்பட்டது. புதிய மதிப்பீடுகளின்படி மீதியாகவிருக்கும் பயன்தகு ஆயுட்காலமும் எஞ்சிய பெறுமதியும் முறையே 4 வருடங்கள் மற்றும் ரூ. 1 000 000 ஆகும்.
- LKAS 16 (ஆதனம், பொறி மற்றும் உபகரணங்கள்) இன்படி 31.03.2020 இல் முடிவடைந்த வருடத்திற்கான இயந்திரத்தின் பெறுமானத்தேய்வு எது?
- (1) ரூ. 900 000 (2) ரூ. 1 166 777 (3) ரூ. 1 350 000
(4) ரூ. 1 600 000 (5) ரூ. 1 750 000 (.....)
22. வரையறுத்த கமல் பொதுக்கம்பனியானது பொருட்களை ஒரு வருட உத்தரவாதத்திடன் விற்பனை செய்கிறது. 01.04.2019 இலுள்ளபடி உத்தரவாதத்திற்கான ஏற்பாடு ரூ. 525 000 ஆகும். 31.03.2020 இல் முடிவடைந்த வருடத்திற்கான 'செலுத்திய உத்தரவாத செலவுகள்' மற்றும் 'இனங்காணப்பட்ட உத்தரவாதச் செலவுகள்' என்பன முறையே ரூ. 375 000 மற்றும் ரூ. 650 000 ஆக இருந்தன.
- LKAS 37 (ஏற்பாடுகள், நிகழ்த்தக்க பொறுப்புகள் மற்றும் நிகழ்த்தக்க சொத்துக்கள்) இன்படி 31.03.2020 இலுள்ளவாறான நிதிநிலைமைக் கூற்றில் இனங்காணப்பட வேண்டிய உத்தரவாதத்திற்கான ஏற்பாடு எது?
- (1) ரூ. 150 000 (2) ரூ. 275 000 (3) ரூ. 650 000
(4) ரூ. 800 000 (5) ரூ. 1 175 000 (.....)
23. வரையறுத்த தமிழினி பொதுக்கம்பனியின் 31.03.2020 இல் முடிவடைந்த வருடத்திற்கான இலாபம், ஏனைய முற்றுமடங்கிய வருமானம் என்பன முறையே ரூ. 1 500 000, ரூ. 800 000 ஆகும். இவ்வருடத்தில் நிலம் மற்றும் கட்டடத்தினை இரண்டாம் தடவையாக மீள்மதிப்பீடு செய்யும்போது ஏற்பட்ட மிகை ரூ. 800 000 இனை ஏனைய முற்றுமடங்கிய வருமானம் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. நிலம் மற்றும் கட்டடமானது முதல் தடவையாக 31.03.2016 இல் மீள்மதிப்பு செய்யப்பட்டபோது மீள்மதிப்பீட்டுக் குறையாக ரூ. 350 000 ஏற்பட்டிருந்தது.
- 31.03.2020 இல் முடிவடைந்த வருடத்திற்கான சரியான இலாபம் மற்றும் மொத்த முற்றுமடங்கிய வருமானம் :
- | வருடத்திற்கான இலாபம் (ரூ.'000) | மொத்த முற்றுமடங்கிய வருமானம் (ரூ.'000) |
|--------------------------------|--|
| (1) 1 150 | 1 950 |
| (2) 1 500 | 1 950 |
| (3) 1 500 | 2 300 |
| (4) 1 850 | 1 950 |
| (5) 1 850 | 2 300 |
- (.....)

● 24, 25 ஆகிய வினாக்களுக்கு விடையளிப்பதற்கு பின்வரும் தகவல்களைப் பயன்படுத்துக.

31.03.2020 இல் முடிவடைந்த வருடத்திற்காக வரையறுத்த கவிதா பொதுக்கம்பனியினால் பின்வரும் தகவல்கள் தரப்பட்டுள்ளன.

	ரூ.'000
விற்பனைகள்	7 000
விற்பனைக்கிரயம்	4 200
01.04.2019 இல் முடிவுப்பொருள் இருப்பு	800
31.03.2020 இல் முடிவுப்பொருள் இருப்பு	600
செயற்பாட்டுச் செலவுகள்	1 200
வட்டிச் செலவுகள்	320
வரிச் செலவு	400

31.03.2020 இலுள்ளபடி வழங்கலிலுள்ள சாதாரண பங்குகளின் எண்ணிக்கையானது 400 000 ஆகவும் வணிகத்தின் உரிமையாண்மையானது ரூ. 4 400 000 ஆகவும் இருந்தன.

24. கம்பனியின் இருப்பு புரள்வு விகிதம் மற்றும் வட்டி காப்பு விகிதம் :

	இருப்பு புரள்வு விகிதம் (தடவைகள்)	வட்டிக்காப்பு விகிதம் (தடவைகள்)	
(1)	6	4	
(2)	6	5	
(3)	6	5.6	
(4)	7	4	
(5)	7	5	(.....)

25. கம்பனியின் உரிமையாண்மை மீதான திரும்பல் விகிதம் மற்றும் பங்கொன்றுக்கான உழைப்பு :

	உரிமையாண்மை மீதான திரும்பல் விகிதம் (%)	பங்கொன்றிற்கான உழைப்பு (ரூ.)	
(1)	5	2.20	
(2)	5	3.20	
(3)	20	2.20	
(4)	20	3.20	
(5)	20	4.00	(.....)

26. பின்வரும் தகவல்கள் கம்பனியொன்றினால் உற்பத்தி செய்யப்படும் பொருள் ஒன்றுடன் தொடர்பானவை.

	அலகொன்றிற்கான கிரயம் (ரூ.)
மொத்தக்கிரயம்	250
நேர்க்கிரயம்	60
உற்பத்தியல்லா மேந்தலைக் கிரயங்கள்	100

நேர்க்கிரயங்கள் எல்லாம் மாறாங் கிரயங்களாகும். மேலும் 50% ஆன உற்பத்தி மேந்தலைக் கிரயங்களும் 25% ஆன உற்பத்தியல்லா மேந்தலைகளும் மாறும் கிரயங்களாகும்.

இவ்வற்பத்திப் பொருளின் அலகொன்றிற்கான உற்பத்திக் கிரயம் மற்றும் அலகொன்றிற்கான மாறும் கிரயம்:

	அலகொன்றிற்கான உற்பத்திக் கிரயம் (ரூ.)	அலகொன்றிற்கான மொத்த மாறும் கிரயம் (ரூ.)	
(1)	105	120	
(2)	105	130	
(3)	150	105	
(4)	150	120	
(5)	150	130	(.....)

● 27, 28 ஆகிய வினாக்களுக்கு விடையளிப்பதற்குப் பின்வரும் தகவல்களைப் பயன்படுத்துக.

கம்பனிபொன்றானது ஒன்று சேர்த்தல் மற்றும் முடிவுறுத்தல் என்னும் இரண்டு உற்பத்தி கிரய நிலையங்களைக் கொண்டுள்ளது. பின்வரும் தகவல்கள் அந்த கிரய நிலையங்களுடன் தொடர்பானவை.

	ஒன்று சேர்த்தல்	முடிவுறுத்தல்
இயந்திர மணித்தியாலம் ஒன்றுக்கான மேந்தலை உறிஞ்சல் வீதம் (ரூ.)	7	9
இயந்திர மணித்தியாலங்களின் எண்ணிக்கை (பாதிடப்பட்டது)	5 000	4 000
மிலோவாற் மணித்தியாலங்களின் எண்ணிக்கை (பாதிடப்பட்டது)	300	700
இயந்திரக் கிரயம் (ரூ.)	160 000	120 000
தளப்பரப்பு (சதுர மீற்றர்)	6 000	4 000

மேலுள்ள மேந்தலை உறிஞ்சல் வீதங்களைக் கணித்த பின்னர், பின்வரும் வழக்கள் வெளியீட்டுள்ளன.

- பாதிடப்பட்ட இயந்திர பெறுமானத்தேய்வான ரூ. 14 000 ஆனது இக்கணிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட்டிருக்கவில்லை.
- பாதிடப்பட்ட பின்சாரக் கட்டணமான ரூ. 10 000 ஆனது கிலோ வாற்ஸ் மணித்தியாலங்களுக்குப் பதிலாகத் தளப்பரப்பு அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தது.

27. மேற்படி வழக்கள் திருத்தப்பட்ட பின்னர், முடிவுறுத்தல் கிரய நிலையத்திற்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட மொத்த மேந்தலைக் கிரயம் எது?

- (1) ரூ. 36 000 (2) ரூ. 40 000 (3) ரூ. 42 000
(4) ரூ. 45 000 (5) ரூ. 49 000 (.....)

28. மேற்படி வழக்கள் திருத்தப்பட்ட பின்னர், ஒன்று சேர்த்தல் கிரய நிலையத்திற்கான திருத்திய மேந்தலை உறிஞ்சல் வீதம் எது?

- (1) ரூ. 8.00 (2) ரூ. 9.00 (3) ரூ. 9.20 (4) ரூ. 10.00 (5) ரூ. 11.25 (.....)

29. கிரயம் - தொகை - இலாபப் பகுப்பாய்வு தொடர்பில் பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை?

(பின்வரும் ஒவ்வொரு நிலைமையுடன் தொடர்புடைய ஏனைய காரணிகள் மாறாதுள்ளது எனக் கருதுக.)

- A - அலகு பங்களிப்பின் குறைவடைதலானது அலகுகளில் கணிக்கப்பட்டுள்ள சமப்பாட்டுப்புள்ளியின் குறைவிற்கு வழிவகுக்கும்.
B - பங்களிப்புக்கு விற்பனை விகிதத்தின் அதிகரிப்பானது பெறுமதியில் கணிக்கப்பட்டுள்ள சமப்பாட்டுப் புள்ளியின் குறைவுக்கு வழிவகுக்கும்.
C - சமப்பாட்டுப் புள்ளிக்கு அப்பால், அலகு பங்களிப்பானது அலகு இலாபத்திற்குச் சமமாகும்.
D - அலகு விற்பனை விலையின் அதிகரிப்பானது சமப்பாட்டுப் புள்ளியின் குறைவிற்கு வழிவகுக்கும்.

- (1) B, C மாதிரம் (2) C, D மாதிரம் (3) A, B, C மாதிரம்
(4) B, C, D மாதிரம் (5) A, B, C, D ஆகிய எல்லாம் (.....)

30. வரையறுத்த நிமலன் பொதுக்கம்பனியானது உற்பத்தி வணிகமொன்றை ஆரம்பிப்பதற்கு புதிய இயந்திரமொன்றைக் கொள்வனவு செய்ய விரும்புகிறது. இவ்வியந்திரத்தின் எதிர்பார்க்கப்பட்ட பயன்தகு ஆயு் காலம் 5 வருடங்களாகும். இச்செயற்றிட்டத்தின் மதிப்பிடப்பட்ட கிரயங்களும் நன்மைகளும் கீழே தரப்பட்டுள்ளன.

	(ரூ.'000)
புதிய இயந்திரத்தின் கொள்விலை	1 100
இயந்திர நிறுவுதற் கிரயங்கள்	200
5 ஆம் வருட முடிவில் இயந்திரத்தின் எஞ்சிய பெறுமதி	100
வருடாந்த காசு உட்பாய்ச்சல்	335

செயற்றிட்டத்தின் ஆரம்பத்தில் தேவைப்படும் தொழிற்படு மூலதனமானது ரூ. 150 000 ஆக இருப்பதுடன் இதனைச் செயற்றிட்டத்தின் இறுதி வருடத்தில் மீள்பெற முடியும்.

செயற்றிட்டத்தின் ஆரம்ப காசு வெளிப்பாய்ச்சல் மற்றும் இறுதி வருடத்தில் காசு உட்பாய்ச்சல் முறையே:

ஆரம்ப காசு வெளிப்பாய்ச்சல் (ரூ.'000) இறுதி வருடத்தில் காசு உட்பாய்ச்சல் (ரூ.'000)

- (1) 1 100 250
(2) 1 100 585
(3) 1 300 585
(4) 1 450 250
(5) 1 450 585 (.....)

● 31 தொடக்கம் 50 வரையான வினாக்களுக்குச் கருக்கமான விடையைப் புள்ளிக்கோடுகளின்மீது எழுதுக.

31. வணிகமொன்றினால் தயாரிக்கப்படும் பொது நோக்கத்திற்கான நிதிக் கூற்றுக்களின் படி பின்வரும் கூற்றுக்கள் சரியா (T) அல்லது பிழையா (F) எனக் குறிப்பிடுக.

கூற்று

சரி / பிழை

- A - இக்கூற்றுக்கள் கணக்கீட்டு நியமங்களுடன் இணங்கியதாகத் தயாரிக்கப்படுகின்றன.
- B - இக்கூற்றுக்கள் முக்கியமாக வணிகத்திற்கு வளங்களை வழங்கியவர்களின் பாவனைக்காகக் தயாரிக்கப்படுகின்றன.
- C - இக்கூற்றுக்கள் வணிகத்தின் கடந்த காலப்பகுதி ஒன்றுடன் தொடர்பான தகவல்களை வழங்குகிறது.
- D - இக்கூற்றுக்கள் வரலாற்று கிரய அடிப்படையில் அளவீடு செய்யப்படும் வணிகத்தின் தகவல்களை மாத்திரம் வழங்குகிறது.

32. வணிகமொன்றின் கணக்கீட்டுப் பதிவேடுகளிலிருந்து பின்வரும் தகவல்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.

31.03.2020 இலுள்ளவாறு (ரூ.' 000)

31.03.2019 இலுள்ளவாறு (ரூ.' 000)

சொத்துக்கள் 1 700

1 200

பொறுப்புக்கள் 900

700

31.03.2020 இல் முடிவடைந்த வருடத்தில் உரிமையாளர் தனது சொந்தப் பணத்திலிருந்து வணிகத்தின் கடன் தவணைக் கட்டணம் ரூ. 120 000 ஐச் செலுத்தியுள்ளார். உரிமையாளர் தனது பிள்ளைகளின் பாடசாலைக் கட்டணங்களைச் செலுத்துவதற்கு ஒவ்வொரு வருடமும் வணிகத்திலிருந்து ரூ. 90 000 பெறுகின்றார். இவர் வணிகத்திலிருந்து வேறு எதுவித பணத்தினையும் எடுத்துக் கொள்வதில்லை.

31.03.2020 இல் முடிவடைந்த வருடத்திற்கான பின்வருவன:

(அ) இலாபம் : ரூ.

(ஆ) நிறுத்தி வைத்த வருவாய் : ரூ.

33. மோட்டார் வாகன வியாபாரக் கம்பனியொன்றின் பின்வரும் கொடுக்கல் வாங்கல்கள் ஒவ்வொன்றையும் பதிவதற்குப் பயன்படுத்தப்படும் மூலப் பதிவேட்டினைக் குறிப்பிடுக.

கொடுக்கல் வாங்கல்

மூலப்பதிவேடு

- A - கடனுக்கு மோட்டார் வாகனங்களின் கொள்வனவு
 B - மோட்டார் வாகனங்களை விநியோகத்திற்காகப் பயன்படுத்துவதற்கு
 கடனிற்குப் பார ஊர்தி கொள்வனவு
 C - கடனிற்கு மோட்டார் வாகனங்கள் விற்பனை
 D - விற்பனைத் தரவுக் கொடுப்பனவு

34. பின்வரும் கொடுக்கல் வாங்கல்கள் கடன்கொடுத்தோர் கட்டுப்பாட்டுக் கணக்கு மீதியில் ஏற்படும் தாக்கத்தினைக் கணிப்பதன் அம்மீதியானது அதிகரிக்குமாயின் (+) எனவும் அல்லது குறைவடையுமாயின் (-) எனவும் அதன் பெறுமதிக்கு எதிரே குறிப்பிடுக.

கொடுக்கல் வாங்கல்

தாக்கம் (ரூ.' 000)

- A - 10% வியாபாரக் கழிவுடன் பட்டியல் விலை ரூ. 100 000 ஆன பொருட்களின் கடன் கொள்வனவு
 B - 5% காசுக் கழிவுடன் கடன் கொடுத்தோர் ஒருவரின் மீதியான ரூ. 50 000 இனை கொடுத்துத் தீர்ப்பதற்குக் காசுக்கு கொடுப்பனவு

35. நிதிக் கூற்றுக்களைத் தயாரிக்கும்போது வரலாற்று கிரய எண்ணக்கரு பின்பற்றப்படாத இரண்டு சந்தர்ப்பங்களைக் குறிப்பிடுக.

(1)

(2)

36. வணிகமொன்றின் 31.03.2020 இல் முடிவடைந்த வருடத்திற்கான நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும்போது பின்வரும் இரண்டு கொடுக்கல் வாங்கல்களைச் சீராக்குவதற்கான நாட்குறிப்புப் பதில்களை எழுதுக. (விளம்பல் தேவையில்லை.)
- A - ரூ. 180,000 கட்டளைபொன்றிற்காக 31.03.2020 இல் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. இச்சட்டளையானது 2020 பெப்ரவரியில் ரூ. 60,000 முற்பணத்துடன் பெறப்பட்டிருந்தது. மிகுதித் தொகையானது இன்னமும் பெறவேண்டியுள்ளது.
- B - 01.03.2020 இலிருந்து மூன்று மாதங்களுக்கு விற்பனை மேம்படுத்தல் பிரச்சாரத்தை நடத்துவதற்கு ரூ. 90,000 ஐ செலுத்தி உடன்படிக்கையொன்று செய்யப்பட்டிருந்தது. இது 01.03.2020 இலிருந்து முறையாகச் செயற்படுத்தப்பட்டுள்ளது.

கொடுக்கல் வாங்கல்	விபரம்	வரவு (ரூ.' 000)	செலவு (ரூ.' 000)
A			
B			

37. பொதுப் பேரட்டில் வணிகமொன்றினால் பராமரிக்கப்படும் பின்வரும் கணக்குகளிற்கான பொருத்தமான வகைப்படுத்தலைக் குறிப்பிடுக. கணக்கு வகைப்படுத்தல்
- A - அறவிடமுடியாக் கடன்கள்
- B - பற்றுக்கள்
- C - பணிக்கொடைக்கான ஏற்பாடு
- D - அலுவலக உபகரணங்களின் திரண்ட பெறுமானத்தேய்வு
38. றொசான், ஹசன் என்போர் 'RH அசோசியேஷன்' என்னும் பெயரில் எழுத்துமூலமான உடன்படிக்கை எதுவுமின்றி பங்குடமையொன்றை நடத்துகின்றனர். றொசான், ஹசன் மூலதனமாக முறையே ரூ. 5,000,000, ரூ. 3,000,000 மூலதனமாக முதலிட்டுள்ளனர். மேலும், றொசான் ரூ. 2,000,000 கடனை வணிகத்துக்கு வழங்கியுள்ளார். இப்பங்குடமை தொடர்பில் பின்வரும் கூற்றுக்கள் சரியா (T) அல்லது பிழையா (F) என்பதைக் குறிப்பிடுக.

சரி / பிழை

- A - றொசானும் ஹசனும் மூலதனத்தின் மீது 5% வட்டிக்கு உரித்துடையவர்கள்.
- B - றொசானால் வழங்கப்பட்ட கடலிற்கு வருடாந்தம் 5% வட்டி செலுத்தப்படல் வேண்டும்.
- C - றொசான், ஹசன் ஆகியோர் பங்காளர்கள் என்ற வகையில் சம்பளத்திற்கு உரித்துடையவர்கள் அல்லர்.
- D - றொசான், ஹசன் ஆகியோர் தமது மூலதன விகிதத்தில் இலாபநட்டங்களைப் பகிர்ந்தல் வேண்டும்.
39. பங்குடமையொன்றின் பின்வரும் ஒவ்வொரு இலாபப் பரிவிற்கும் பங்காளர்கள் உரித்துடையவர்கள் என்பதற்கான காரணத்தைக் குறிப்பிடுக. காரணம்
- பகிர்வுகளின் வகை
- A - மூலதனத்தின் மீதான வட்டி
- B - பங்காளர்களுக்கான சம்பளங்கள்
- C - இலாபப்பங்கு
40. LKAS 8 (கணக்கீட்டுக் கொள்கைகள், கணக்கீட்டு மதிப்பீடுகளின் மீதான மாற்றம் மற்றும் வழுக்கள்) இற்கிணங்க பின்வரும் கூற்றுக்கள் சரியா (T) அல்லது பிழையா (F) எனக் குறிப்பிடுக.

சரி / பிழை

- கூற்று
- A - கணக்கீட்டு மதிப்பீடுகளின் மீதான மாற்றங்கள் நிதிக்கூற்றுக்களில் நிகழ்காலத்திலிருந்து முன்னோக்கிய வகையில் சீராக்கம் செய்யப்படல் வேண்டும்.
- B - கணக்கீட்டுக் கொள்கை மாற்றங்கள் எப்பொழுதும் பின்நோக்கிய வகையில் பிரயோகிக்கப்படுகிறது.
- C - சொத்தொன்றின் பெறுமானத்தேய்வு முறையை மாற்றுதல் கணக்கீட்டுக் கொள்கை மாற்றமாகும்.
- D - சொத்தொன்றின் பயன்தரு ஆயுட்காலத்தினை மாற்றுதல் கணக்கீட்டு மதிப்பீட்டு மாற்றமாகும்.
41. 2018 ஆம் வருடத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நிதி அறிக்கையீடலிற்கான எண்ணக்கருச் சட்டகத்துக்கு இணங்க பின்வரும் கூற்றுக்களைப் பூரணப்படுத்துக.
- (அ) பொதுநோக்க நிதிக் கூற்றுக்களின் பிரதான பாவனையாளர்கள் மற்றும் ஆவர்.
- (ஆ) நிகழ்வுகளின் விளைவாக ஏற்பட்ட நிறுவனத்தினால் கட்டுப்படுத்தப்படுகின்ற ஆனது சொத்தொன்றாக வரையறுக்கப்பட்டுள்ளது.

42. வரையறுத்த சந்திரன் பொதுக்கம்பனியானது 01.04.2019 இல் இயந்திரமொன்றை 4 வருடங்களுக்கு பயன்படுத்தும் உரிமையைப் பெறுவதற்கு குத்தகை உடன்படிக்கை ஒன்றைச் செய்துள்ளது. இத்திகதியில் குத்தகைப் பொறுப்பின் ஆரம்ப அளவிட ரூ. 1 713 000 ஆக இருந்தது. குத்தகை உடன்படிக்கையின்படி வருடாந்தக் குத்தகைத் தவணைக் கட்டணம் ரூ. 600 000 ஆகும். முதலாவது தவணைக்கட்டணம் 31.03.2020 இல் செலுத்தப்பட்டது. 31.03.2020, 31.03.2021 வருடங்களில் முடிவடைந்த வருடங்களுக்கான குத்தகை வட்டியானது முறையே ரூ. 257 000 மற்றும் ரூ. 205 500 ஆகும். SLFRS 16 (குத்தகைகள்) இன்படி, 31.03.2020 இலுள்ளவாறான நிதிநிலைமைக்கூற்றில் சமர்ப்பிக்கப்படும் குத்தகைப் பொறுப்பு:

(அ) நடைமுறைப் பொறுப்பு : ரூ.

(ஆ) நடைமுறையல்லாப் பொறுப்பு: ரூ.

43. வரையறுத்த ஹோசான் பொதுக்கம்பனியின் கணக்குப் பதிவேடுகளிலிருந்து 01.04.2019 இல் உள்ளவாறான பின்வரும் மீதிகள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.

ரூ.'000

கூறப்பட்ட மூலதனம் - சாதாரண பங்குகள்

1 300

நிறுத்திவைத்த வருவாய்கள்

1 600

கம்பனியானது 31.03.2020 இல் முடிவடைந்த வருடத்தில் ரூ. 800 000 நிறுத்திவைத்த வருவாய்களை மூலதனமாக்கியுள்ளதுடன் ரூ. 400 000 இற்கு உரிமைப் பங்கு வழங்கலொன்றையும் மேற்கொண்டது. தற்போதுள்ள பங்குதாரர்களால் அனைத்து உரிமை வழங்கலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. 31.03.2020 இல் முடிவடைந்த வருடத்துக்கான இலாபம் ரூ. 700 000 ஆக இருந்ததுடன் கம்பனி இவ்வருடத்தில் இடைக்காலப் பங்கிவாபமாக ரூ. 300 000 ஐச் செலுத்தியுள்ளது. கம்பனியால் பராமரிக்கப்படும் ஒரேயொரு ஒதுக்கமானது நிறுத்திவைத்த வருவாய் ஆகும். 31.03.2020 இல் உள்ளவாறு பின்வருவனவற்றைக் குறிப்பிடுக.

(அ) கூறப்பட்ட மூலதனம் - சாதாரண பங்குகள் : ரூ.

(ஆ) நிறுத்திவைத்த வருவாய்கள் : ரூ.

44. SLFRS 15 (வாடிக்கையாளர்களுடனான ஒப்பந்தங்களிலிருந்தான வருவாய்) இன்படி பின்வரும் கூற்றுக்கள் சரியா (T) அல்லது பிழையா (F) எனக் குறிப்பிடுக.

சரி / பிழை

கூற்று

A - வாடிக்கையாளர் ஒருவருடனான ஒப்பந்தமொன்று பல்வேறு 'செயற்றிறன்' கட்டப்பாடுகளை உள்ளடக்கியிருக்க முடியும்.

B - வணிகமொன்றின் வருவாய் மற்றும் ஏனைய அனைத்து வருமானங்கள் ஆகியன நிதிக்கூற்றுக்களில் இந்தியமத்தின்படி மாத்திரம் இனங்காணப்படல் வேண்டும்.

C - நிறுவனமொன்று ஒப்பந்தத்திலுள்ள ஒவ்வொரு செயற்றிறன் கட்டப்படும் திருப்தி செய்யப்படும்பொழுது மட்டும் ஒப்பந்தத்தின்மீதான வருவாயை இனங்காணவேண்டும்.

D - உறுதியளிக்கப்பட்ட பொருட்கள் அல்லது சேவைகளை வாடிக்கையாளர் ஒருவருக்கு மாற்றுவதற்கான பரிமாற்றத்தின்போது நிறுவனத்திற்கு உரித்துடையதென நிறுவனம் எதிர்பார்க்கும் கைம்மாற்றுத் தொகையானது கொடுக்கல் வாங்கல் விலையாகும்.

45. கம்பனியொன்றின் 31.03.2020 இலுள்ளவாறான தாரித சொத்துக்கள் விகிதமானது 1:1:1 ஆக இருந்தது. கம்பனியின் நடைமுறைச் சொத்துக்களில் உள்ளடங்கியுள்ள ஏனைய சொத்துகளுக்கு மேலதிகமாக ரூ. 250 000 இருப்புக்களும் ரூ. 50 000 முற்செலுத்திய செலவுகளும் உள்ளடங்கியுள்ளது. இத்திகதியில் நடைமுறைப் பொறுப்புகள் ரூ. 500 000 ஆக இருந்தது.

31.03.2020 இல் பின்வருவனவற்றைக் கணிக்காக:

(அ) நடைமுறைச் சொத்துக்கள் : ரூ.

(ஆ) நடைமுறை விகிதம் :

46. நிறுவனமொன்றினால் தயாரிக்கப்படும் முகாமைத் கணக்கீட்டு அறிக்கைகளுடன் தொடர்பான பின்வரும் கூற்றுக்கள் சரியா (T) அல்லது பிழையா (F) எனக் குறிப்பிடுக.

கூற்று

சரி / பிழை

A - இந்த அறிக்கைகள் நிறுவனமொன்றின் அக்கறையுடைய அனைத்து தரப்பினரினதும் பயன்பாட்டுக்குக் கிடைக்கக்கூடியதாக உள்ளன.

B - இந்த அறிக்கைகள் முகாமைத் தீர்மானமெடுத்தலுக்குத் தேவைப்படும் நிகழ்கால மற்றும் எதிர்காலத் தகவல்களை வழங்குகின்றன.

C - இந்த அறிக்கைகள் முகாமையாளர்களின் வேண்டுதற்கிணங்க வருடாந்தம் தயாரிக்கப்படுகின்றன.

D - இந்த அறிக்கைகள் நிறுவனமொன்றின் தேவைப்பாடுகளின் அடிப்படையில் தயாரிக்கப்படுகின்றன.

47. உற்பத்தி வணிகமொன்றின் பின்வரும் செயற்பாடுகள் ஒவ்வொன்றையும் பதிவதற்குப் பயன்படுத்தப்படும் மூல ஆவணத்தைக் குறிப்பிடுக.

செயற்பாடு	மூல ஆவணம்
A - களஞ்சியத்திலிருந்து தொழிற்சாலையில் பொருட்களை வேண்டித்ல் செய்தல்	
B - விநியோகத்தர் ஒருவரிடமிருந்து களஞ்சியத்துக்குப் பொருட்களைப் பெறுதல்	
C - தொழிற்சாலை ஊழியர் ஒருவரால் வேலையொன்றிற்காகச் செலவிட்ட நேரத்தைக் கணித்தல்	
D - தொழிற்சாலையில் மின்சாரப் பாவனை	

48. கம்பனி ஒன்று விசேட வகை மூலப்பொருளொன்றைப் பயன்படுத்திப் பொருளொன்றை உற்பத்தி செய்கின்றது. அலகொன்றை உற்பத்தி செய்வதற்கு 10 கிலோகிராம் மூலப்பொருள் தேவைப்படுகிறது. உற்பத்திப்பொருளின் மாதாந்த உற்பத்தி 50 - 75 அலகுகளுக்கிடையில் மாறுபடுகின்றது. இம்மூலப்பொருளின் மறுகட்டளை தொகை 5 000 கிலோகிராம் ஆகும். இதன் விநியோகக்காலம் 2 இலிருந்து 4 மாதங்களாகும். இம்மூலப்பொருளுக்கான பின்வருவனவற்றைக் குறிப்பிடுக.

இருப்பு மட்டம்

தொகை (கிலோகிராம்)

A - மறு கட்டளை மட்டம்	
B - ஆகக்கூடிய இருப்பு மட்டம்	

49. நலன்புரிச் சங்கமொன்று தொடர்மாடிகளில் வசிக்கும் மக்களுக்காக சூழலைப் பாதுகாத்தல் தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்றை ஒழுங்கு செய்கின்றது. ஊடக நிறுவனமொன்று இந்திகழ்ச்சியில் பங்குபற்றும் ஒவ்வொருவருக்கும் ரூ. 2 000 வீதம் நலன்புரிச் சங்கத்திற்குச் செலுத்துவதற்கு இணங்கியிருந்தது. பங்குபற்றும் ஒவ்வொருவருக்கும் ரூ. 1 500 வீதம் நலன்புரிச் சங்கம் செலவை செய்தல் வேண்டும். ஏனைய மதிப்பிடப்பட்ட செலவுகள் கீழே தரப்படுகின்றன.

மாநாட்டு மண்டபத்துக்கான வாடகைக் கட்டணம்	ரூ. 45 000
வளவாளர்களுக்கான உணவுச் செலவுகள்	9 000
விளம்பரச் செலவுகள்	6 000

பின்வருவனவற்றைக் கணிக்காக:

(அ) பங்குபற்றும் ஒருவருக்கான பங்களிப்பு	: ரூ.
(ஆ) நிகழ்ச்சிக்கான நிலையான கிரயம்	: ரூ.
(இ) மொத்தக் கிரயத்தை ஈடுசெய்வதற்குத் தேவைப்படும் பங்குபற்றுநர்களின் எண்ணிக்கை	:

50. வரையறுத்த அகரன் பொதுக்கம்பனி அதன் வணிகத்தை விரிவுபடுத்துவதற்கு புதிய இயந்திரம் ஒன்றைக் கொள்வனவு செய்ய விரும்புகின்றது. இவ்வியந்திரத்தின் கிரயம் ரூ. 1 700 000 ஆக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதுடன் அதன் எதிர்பார்க்கப்படும் பயன்தரு ஆயுட்காலம், எஞ்சிய பெறுமதி என்பன முறையே 5 வருடங்களாகவும், ரூ. 200 000 ஆகும். கம்பனியின் முகாமைக் கணக்காளர் செயற்றிட்டத்தை மதிப்பீடு செய்ததுடன் அதன் திரும்பப் பெறும் காலம் 2 வருடங்கள் 6 மாதங்களாகவும் கணிப்பீடு செய்திருந்தார். இச்செயற்றிட்டத்தின் தேறிய காசப்பாய்ச்சல் மதிப்பீடுகள் பின்வருமாறு.

வருடம்	தேறிய காசப்பாய்ச்சல்கள் (ரூ.)
1	600 000
2	750 000
3	?
4	450 000
5	425 000

மூன்றாம் வருடத்துக்கான பின்வருவனவற்றைக் கணிக்காக.

(அ) தேறிய காசப்பாய்ச்சல்	: ரூ.	(ஆ) இலாபம்	: ரூ.
--------------------------	------------	------------	------------